

2017/ 2019 கல்வி ஆண்டின் தேசிய கற்பித்தல் விஞ்ஞான டிப்ளோமாதாரர்களுக்கு இலங்கை ஆசிரிய சேவையின் 3-1 (ஆ) ஆட் சேர்ப்பு -2021

கல்வி அமைச்சின் செயலாளரின் ED / 02/29/4/01/113 (2021) ஆம் இலக்க மற்றும் 2022.04.07 ஆந் திகதி கடிதத்தின் மூலம் மேல் மாகாண சபைப் பாடசாலைகளுக்கு நியமனம் செய்வதற்கு எனக்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய கற்பித்தல் விஞ்ஞான டிப்ளோமாதாரர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்குவது . பின்வருமாறு இடம்பெறும்.

திகதி	நேரம்	இடம்
2022.05.02	2022.05.02 ஆந் திகதி வருகை தருமாறு காட்டப்பட்டுள்ள நியமனம் பெறுபவர்கள் (இணைப்பு 01)	பி.ப 1.30 2 ஆம் மாடி , கல்வி அமைச்சின் கேட்போர் கூடம்,புதிய மாகாண சபைக் கட்டடத் தொகுதி 209, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,பத்தரமுல்ல.
2022.05.03	2022.05.03 ஆந் திகதிக்குரிய நியமனம் பெறுவபர்களின் பெயர் பட்டியல்களில் தமது பெயர் இடம்பெற்றுள்ள கட்டத்திற்குரிய நேரத்தில் வருகை தரவேண்டும் .(இணைப்பு 02,03,04,05,06)	2 ஆம் மாடி , கல்வி அமைச்சின் கேட்போர் கூடம்,புதிய மாகாண சபைக் கட்டடத் தொகுதி 209, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,பத்தரமுல்ல.

❖ இதனுடன் பிரசுரிக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபைக்கு நியமனம் செய்யப்படவுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலில் உங்களுக்குரிய ஆசன இலக்கம் வெளியிடப்பட்டுள்ளதுடன்,. உரிய நேரத்துக்கு நியமனக் கடிதத்தை பெற்றுக்கொள்ள அந்த ஆசனத்தில் வந்து அமருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

❖ இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு நியமனம் பெற்றவர் கட்டாயம் வருகை தர வேண்டும். மற்றும் உங்கள் நியமனக் கடிதம் வேறு எந்த தரப்பினருக்கும் ஒப்படைக்கப்படமாட்டாது.

❖ நியமனம் வழங்கப்படும் இடத்திற்கு நியமனம் பெறுபவர் மட்டுமே வருகை தர முடியும் , எந்த காரணத்திற்காகவும் வேறு எந்த தரப்பினரும் அவ் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

❖ நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மட்டும் வருகை தர வேண்டும் மற்றும் அன்றைய தினம் உங்களின் தேசிய அடையாள அட்டை / பிற செல்லுபடியாகும் அடையாள அட்டையை (கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப் பத்திரம்) கொண்டு வர வேண்டியது கட்டாயமாகும்

❖ இந்த நிகழ்வில் நீங்கள் மிகுந்த தேகாரோக்கியத்துடன் கலந்துகொள்ள வேண்டும், முகக்கவசம் அணிவது மற்றும் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் ஆகும்.

❖ உங்களுக்கு ஏதாவது காரணத்தினால் 2022.05.02/2022.05.03 அன்று இந்த நியமனத்தினைப் பெற வருகை தர முடியாமல் போனால், அது தொடர்பாக edu.my.wp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் அறியத்தரவும், அதில் மீண்டும் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட வேண்டும்.

❖ அன்றைய தினம் தாபன நடவடிக்கைகளுக்காக உங்களின் சொந்த நீலம்/கறுப்பு பேனாவை பயன்படுத்துவது நல்லது.

❖ ஆசிரியர் பணியின் கௌரவத்தினை பாதுகாக்கும் வகையில் நியமனம் பெற்ற அனைவரும் உரிய ஆடையில் வருகை தர வேண்டும்.

சிறிசோம லொக்குவிதாரண
செயலாளர்
மாகாணக் கல்வி அமைச்சு
மேல் மாகாணம்.

